



வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2022.11.24

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 08 – 2022 நவெம்பர்


இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில்  
பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 நவெம்பர் 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையிற்கொண்ட பின்னர் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தில் கேள்வியினால் உந்தப்பட்ட ஏதேனும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இறுக்கமான நாணயக்கொள்கை நிலையினைப் பேணுவது அவசியமானதாயமைகின்ற வேளையில் பணவீக்க வீழ்ச்சி எதிர்பார்க்கக்கூடிய மேலும் வலுப்படுத்தத் துணைபுரிந்து அதன்மூலம் முதன்மைப் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்கு வழிநடத்துவதனை இயல்பெய்யுமென சபை குறித்துக்காட்டியது.

முதன்மைப் பணவீக்கமானது எதிர்பார்த்தவாறு திரும்பலொன்றினைப் பதிவுசெய்தது

முதன்மைப் பணவீக்கமானது சாதகமான நிரம்பல் பக்க அபிவிருத்திகள் மற்றும் இறுக்கமான நாணயக்கொள்கை வழிமுறைகள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு 2022 செத்தெம்பரில் உச்சத்தினைக் கடந்த பின்னர் 2022 ஒத்தோபரில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதையினை நோக்கி நகர்ந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் என்பவற்றின் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது குறைவடைந்த வேளையில், மையப் பணவீக்கத்தில் குறைவடைதலொன்று பதிவுசெய்யப்பட்டது. சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கத்துடன் இணைந்து, மெதுவடைகின்ற கூட்டுக்கேள்வி அழுத்தங்கள், உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பாடுகள், உலகளாவிய பண்ட விலைகள் இயல்புநிலையினை அடைதல் மற்றும் உள்நாட்டு விலைகளுக்கான அத்தகைய குறைப்புக்களின் காலந்தவறாத ஊடுகடத்தல் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு எதிர்வருகின்ற காலப்பகுதியில் தொடர்ந்தும் பணவீக்கத்தில் குறைவொன்று எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத் தோற்றப்பாட்டிற்கான உலகளாவிய மற்றும் உள்நாட்டு இடர்நேர்வுகள் குறுங்காலத்தில் கீழ்நோக்கி நகர்வதன் மூலம் பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கும் (வரைபடம் 01) 2023இன் இறுதிப்பகுதியில் பணவீக்கத்தினை விரும்பத்தக்க மட்டங்களில் உறுதிநிலைப்படுத்துவதற்கும் ஆதரவளிக்கும்.

வரைபடம் 01  
கொழும்பு நகர்வோர் விலைக்கட்டுண்ணை அடிப்படையாகக் கொண்ட காலாண்டு சராசரி முதன்மைப் பணவீக்கத்தின் எறிவு (ஆண்டிற்கு ஆண்டு சதவீதம்) 1/



மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

1/ மத்திய வங்கி அதன் நடுத்தர கால பொருளாதார எறிவுகளைப் பொதுவாக காலாண்டு அடிப்படையில்தான் திருத்தியமைக்கின்றது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள எறிவுகள் 2022 ஒத்தோபர் எதிர்வுகூறல் சுற்றில் கிடைப்பனவாயிருந்த தரவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன.

குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறுங்களுடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. விசேடமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ்வெளிவெளிகளினுள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயின்மையினைக் காட்டுகின்றது

ஒத்தோபர் எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்களை எறிவு பிரதிபலிக்கின்றது. எறிவுகள் உள்நாட்டு விலைகளிலும் பிரதிபலிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற படிப்படியாகத் தளர்வடைவதற்கு

எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய எரிபொருள் மற்றும் உணவு விலைகள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் உத்தேச மட்டத்திற்குக் கீழான வளர்ச்சி; ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற இறுக்கமடைகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவியார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுடன் இணையப்பெற்ற இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். இவ்வகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்மையான பணவீக்கம் இவ்வெறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும். பணவீக்கத் தோற்றப்பாட்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பற்றி கிரமமான அடிப்படையில் பொருளாதார முகவர்களுக்கு வெளிப்படையாக தொடர்பூட்டி அறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை இயலச் செய்வதற்கு மத்திய வங்கி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

## உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் 2022 காலப்பகுதியில் தொடர்ந்தும் மந்தமாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது

ஏனையவற்றிற்கிடையில் நிரம்பல் பக்க தடைகள் மற்றும் நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மைகள் என்பவற்றுடன் இணைந்து இறுக்கமடைந்த நாணய மற்றும் இறை நிலைமைகளுக்கு வழிவகுத்த உறுதிப்பாடு சார்ந்த கொள்கை வழிமுறைகளின் தாக்கத்திற்குப்பட்டு உண்மைப் பொருளாதாரமானது 2022இல் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், நிரம்பல் நிலைமைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பாடுகள், மேம்பட்ட சந்தை நம்பிக்கை மற்றும் பொருளாதார நிலைமைகளை உறுதிநிலைப்படுத்தும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திருத்தக் கொள்கை வழிமுறைகளின் தாக்கம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கையானது படிப்படியானதாக இருப்பினும், நீடித்துநிலைத்திருக்கின்ற மீட்சியொன்றினை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

## இறுக்கமான நாணய மற்றும் திரவத்தன்மை நிலைமைகள் பண மற்றும் கொடுகடன் கூட்டுக்களின் விரிவாக்கத்தினை மெதுவடையச் செய்துள்ளன

அதிகரித்த சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களின் தாக்கத்தினையும் பொருளாதார நடவடிக்கையில் மிதமடைதலினையும் பிரதிபலித்து 2022 ஒத்தோபரில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற கொடுகடன் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக சுருக்கமடைந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தை வைப்பு வட்டி வீதங்களும் கொள்கை வட்டி வீதங்களில் மேற்கொள்ளப்பட்ட சீராக்கத்திற்கு விகிதாசாரமற்ற முறையில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளன.

உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மையில் காணப்படுகின்ற மேம்பாடுகள் மற்றும் பணவீக்கத்தின் குறைவு என்பவற்றிற்கு மத்தியிலும் சந்தை வட்டி வீதங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற விஞ்சியளவிலான மேல்நோக்கிய சீராக்கமானது வட்டி வீதக் கட்டமைப்பில் தொடர்ச்சியான முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. அதேவேளை, அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் அண்மையில் சில தளர்வான சமிக்ஞைகளைக் காண்பித்துள்ளதுடன் மேலும் மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னோக்கிச் செல்கையில், முக்கியமாக ஒட்டுமொத்த பணச் சந்தைத் திரவத்தன்மைப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க குறைவிலிருந்தும் எதிர்பார்க்கப்படுகின்ற பணவீக்க வீழ்ச்சிப் பாதையுடன் இசைந்து செல்லும் விதத்திலான பணவீக்க எதிர்பார்க்கைகளின் நிலைநிறுத்தலிலிருந்தும் பயனடைந்து சந்தை வட்டி வீதங்களில் காணப்படுகின்ற முரண்பாடானது சீராக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், படுகடன் மறுசீரமைப்புச் செய்முறையில் முன்னேற்றம் காணப்படுவதனாலும் நடைமுறையிலுள்ள இறைத்திரட்சி வழிமுறைகளுடன் இறைத்துறைச் செயலாற்றம் மேம்படுவதனாலும் அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களுடன் இணைக்கப்பட்ட உயர்ந்தளவிலான இடர்நேர்வு மிகையானது எதிர்வருகின்ற காலப்பகுதியில் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

**உயர்வடைந்த சென்மதி நிலுவை அழுத்தங்களுக்கு மத்தியிலும் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது**

வலுவான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறைக்கு மத்தியில், இறக்குமதிகளுக்கான கேள்வியினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளின் காரணமாக இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட கணிசமானளவிலான வீழ்ச்சி என்பவற்றின் காரணமாக வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 ஒத்தோபர் இறுதியில் முடிவடைகின்ற பத்து மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்து காணப்பட்டது. அதிகரித்து வருகின்ற வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களுக்காக நாட்டிலிருந்தான புறப்படுகைகளுடன் எதிர்வரும் காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், சுற்றுலாத் துறையானது வரவிருக்கின்ற பருவகாலத்தினைக் கருத்திற்கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான மேம்பாடொன்றினைப் பதிவுசெய்யத் தயாராகவுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தைத் திரவத்தன்மையில் பதிவுசெய்யப்பட்ட மேம்பாடுகளுக்கு மத்தியில், தடங்கலற்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவசியமான வலு, மின்சாரம் மற்றும் ஏனைய நிரம்பல்கள் என்பவற்றின் கிடைப்பனை நிச்சயப்படுத்தும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியினை மத்திய வங்கி தொடர்ந்தும் வசதிப்படுத்தியது. அதேவேளை, செலாவணி வீதம் தொடர்ந்தும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டது. பயன்படுத்தக்கூடிய தன்மை தொடர்பிலான குறித்த சில நிபந்தனைகளைக்கொண்ட ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியனுக்கு நிகரான சீன மக்கள் வங்கியிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரஸ்பர நாணயப் பரிமாற்றல் வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2022 ஒத்தோபர் இறுதியிலுள்ளவாறு ஐ.அ.டொலர் 1.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளன. குறுங்காலத்தில் மிதமடைகின்ற உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புக்களுக்கு மத்தியில் வெளிநாட்டுக் கேள்விக்கான இடர்நேர்வுகள் தோற்றம்பெறக்கூடுமெனினும், சுற்றுலாத் துறையினதும் தொழிலாளர் பணவனுப்பல்களினதும் அதிகரித்துச்செல்கின்ற வாய்ப்புக்கள் ஏதேனும் எதிர்க்கணிய கசிவுத்தாக்கங்களைப் பாரியளவில் எதிரீடு செய்யத் துணைபுரியும்.

**நிலைமைகள் போதியளவு இறுக்கமாகக் காணப்படுகின்றமையினால் கொள்கை வட்டி வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன**

மேலே எடுத்துக்காட்டப்பட்டவாறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய இரண்டிலுமான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2022 நவம்பர் 23ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. தற்பொழுது நிலவுகின்ற இறுக்கமான நாணயக்கொள்கை நிலையானது பொருளாதாரத்தில் ஏதேனும் உள்ளார்ந்த கேள்வி அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானதென நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது. இருப்பினும், ஒட்டுமொத்த பணச் சந்தை நிலைமைகளில் காணப்படுகின்ற அண்மைய மேம்பாடுகளுக்கு மத்தியில் சந்தை வட்டி வீதங்கள் குறிப்பாக, வைப்பு வட்டி வீதங்கள் மற்றும் குறுங்கால கடன்வழங்கல் வட்டி வீதங்கள் என்பவற்றின் முரண்பாடான உயர்வு மற்றும் வியாபார மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீதான பாதகமான தாக்கங்கள் போன்றவை தொடர்பிலான கரிசனைகளைச் சபை குறித்துக்காட்டியது. நிலவுகின்ற கொள்கை வட்டி வீதங்களுடன் இசைந்து செல்லும் விதத்திலான விஞ்சியளவிலான சந்தை வட்டி வீதங்களின் மிதமடைதலொன்றினை மத்திய வங்கி எதிர்பார்க்கும். எதிர்பார்க்கப்படுகின்ற பணவீக்க வீழ்ச்சிப் பாதையுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களில் பொருத்தமானதொரு கீழ்நோக்கிய சீராக்கம் மேற்கொள்ளப்படாதவிடத்து, சந்தை வட்டி வீதங்களில் ஏதேனும் தேவையற்ற அசைவுகளைத் தடுக்கும் பொருட்டு நிர்வாக வழிமுறைகளை விதிப்பதற்கு மத்திய வங்கி கட்டாயப்படுத்தப்படும். அதேநேரம், சபையானது விலை உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதற்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்குமான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை மீள்வலியுறுத்துவதுடன் பணவீக்கமானது நிலவுகின்ற நாணயக்கொள்கை நிலையினால் துணைபுரியப்பட்டு எறிவுசெய்யப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதையைப் பின்தொடரும் வேளையில், நடுத்தர காலத்தில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த தன்மையினை அண்மிப்பதற்கு ஆதரவளிக்குமென தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், எதிர்வுகூறலுக்கான ஏதேனும் இடர்நேர்வுகளின் பொருண்மியமாதலுக்குப் பொருத்தமான முறையில் எதிர்செயலாற்றத்தினை வெளிப்படுத்த சபை தொடர்ந்தும் தயாராகவுள்ளது.

| நாணயக் கொள்கை தீர்மானம் | கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை |
|-------------------------|--|
|                         | துணைநில் வைப்பு வசதி வீதம் 14.50%                              |
|                         | துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 15.50%                         |
|                         | நியதி ஒதுக்கு விகிதம் 4.00%                                    |

**தகவல் குறிப்பு:**

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2022 நவம்பர் 24ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யு ரியூப் என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2023 சனவரி 19ஆம் நாளன்று வெளியிடப்படும்.

## இணைப்பு I

### அட்டவணை 01: பணவீக்கம்

| மாதம்   |                    | மாச் 22 | ஏப் 22 | மே 22 | யூன் 22 | யூலை 22 | ஓகத் 22 | செத் 22 | ஓத் 22 |
|---|--------------------|---------|--------|-------|---------|---------|---------|---------|--------|
| முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்) | கொடுவிசு(2013=100) | 18.7    | 29.8   | 39.1  | 54.6    | 60.8    | 64.3    | 69.8    | 66.0   |
|   | தேடுவிசு(2013=100) | 21.5    | 33.8   | 45.3  | 58.9    | 66.7    | 70.2    | 73.7    | 70.6   |
| மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)     | கொடுவிசு(2013=100) | 13.0    | 22.0   | 28.4  | 39.9    | 44.3    | 46.6    | 50.2    | 49.7   |
|   | தேடுவிசு(2013=100) | 17.3    | 27.9   | 37.7  | 49.3    | 57.3    | 60.5    | 64.1    | 62.4   |

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

### அட்டவணை 02: நாணயத்துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

| குறிகாட்டி   | வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்) |          |          |          |          |          |         |         |         |
|--|-------------------------------|----------|----------|----------|----------|----------|---------|---------|---------|
|  | சன 21                         | பெப் 21  | மாச் 21  | ஏப் 21   | மே 21    | யூன் 21  | யூலை 21 | ஓகத் 21 | செத் 21 |
| ஒதுக்குப் பணம்   | 1,337                         | 1,324    | 1,387    | 1,482    | 1,415    | 1,453    | 1,436   | 1,386   | 1,379   |
| விரிந்த பணம் (M <sub>2b</sub> )  | 10,668                        | 10,755   | 11,576   | 11,941   | 11,897   | 11,901   | 11,955  | 11,987  | 12,051  |
| தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்   | (1,216)                       | (1,275)  | (1,889)  | (2,195)  | (2,083)  | (2,122)  | (2,124) | (2,035) | (1,893) |
| தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்  | 11,883                        | 12,030   | 13,464   | 14,136   | 13,980   | 14,023   | 14,079  | 14,022  | 13,944  |
| அரசிற்கான தேறிய கொடுகடன்   | 6,054(ஆ)                      | 6,100(ஆ) | 6,556(ஆ) | 6,569(ஆ) | 6,523(ஆ) | 6,697(ஆ) | 6,826   | 6,990   | 7,043   |
| அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன் | 1,192                         | 1,238    | 1,548    | 1,725    | 1,750    | 1,729    | 1,754   | 1,700   | 1,703   |
| தனியார் துறைக்கான கொடுகடன்   | 7,018(ஆ)                      | 7,051    | 7,534(ஆ) | 7,753    | 7,755(ஆ) | 7,714    | 7,673   | 7,614   | 7,577   |
| விரிந்த பணம் (M <sub>4</sub> )   | 13,058                        | 13,167   | 13,992   | 14,356   | 14,340   | 14,335   | 14,410  | 14,451  | 14,540  |

அ) 2022 மாச்சு தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபாவில் சடுதியான தேய்வடைதல் அக்காலப்பகுதியின் போது நாணய மற்றும் கொடுகடன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

**அட்டவணை 03: வட்டி வீதங்கள்**

| வட்டி வீதம் (%)  | மே<br>22<br>முடிவில் | யூன்<br>22<br>முடிவில் | யூலை<br>22<br>முடிவில் | ஓகத்<br>22<br>முடிவில் | செத்<br>22<br>முடிவில் | ஓத்<br>22<br>முடிவில் | 2022 நவெ<br>23இல்<br>உள்ளவாறு |
|--|----------------------|------------------------|------------------------|------------------------|------------------------|-----------------------|-------------------------------|
| <b>மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி வீதங்கள்</b>          |                      |                        |                        |                        |                        |                       |                               |
| துணைநில் வைப்பு வசதி வீதம்                                     | 13.50                | 13.50                  | 14.50                  | 14.50                  | 14.50                  | 14.50                 | 14.50                         |
| துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்                                | 14.50                | 14.50                  | 15.50                  | 15.50                  | 15.50                  | 15.50                 | 15.50                         |
| <b>சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் (அ)</b>            | 14.50                | 14.50                  | 15.50                  | 15.50                  | 15.50                  | 15.50                 | 15.50(அ)                      |
| <b>திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் (முதலாந்தரச் சந்தை)</b>   |                      |                        |                        |                        |                        |                       |                               |
| 91-நாள்  | 23.65                | 23.85                  | 28.86                  | 32.89                  | 31.94                  | 33.05                 | 32.92                         |
| 182-நாள்   | 24.22                | 24.40                  | 29.24                  | 31.28                  | 30.59                  | 32.53                 | 32.45                         |
| 364-நாள்   | 24.30                | 23.84                  | 29.53                  | 30.50                  | 29.85                  | 29.60                 | 29.52                         |
| <b>கடன்வழங்கல் வீதங்கள்</b>                                    |                      |                        |                        |                        |                        |                       |                               |
| சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்) | 22.11                | 22.62                  | 24.94                  | 25.76                  | 25.95                  | 27.46                 | 28.61(ஆ)                      |
| சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்                       | 13.46                | 15.06                  | 15.94                  | 16.86                  | 17.58                  | -                     | -                             |
| சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்                 | 20.00                | 21.50                  | 22.42                  | 24.18                  | 24.93                  | -                     | -                             |
| <b>வைப்பு வீதங்கள்</b>   |                      |                        |                        |                        |                        |                       |                               |
| சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்                            | 6.99                 | 8.41                   | 9.56                   | 10.49                  | 11.63                  | 12.60                 | -                             |
| சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்                    | 8.97                 | 11.06                  | 12.60                  | 13.90                  | 15.41                  | 16.66                 | -                             |
| சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்                      | 16.98                | 17.15                  | 19.11                  | 21.29                  | 22.06                  | -                     | -                             |
| சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்              | 17.19                | 17.45                  | 19.42                  | 21.62                  | 22.55                  | -                     | -                             |

(அ) 2022 நவெம்பர் 21 அன்று உள்ளவாறு

(ஆ) 2022 நவெம்பர் 18 அன்று முடிவடைகின்ற வாரத்திற்கானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி